

சமாதானத்தின் தேவன்.....

தேவனுடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். The entrance of thy words giveth light; it giveth understanding unto the simple. (Ps 119:130)

அவர் சிலுவையில் சிந்தினை இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. and through him to reconcile to himself all things, whether things on earth or things in heaven, by making peace through his blood, shed on the cross. (Colossians 1:20)

Let us Pray

கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழுத்தைக் கூட்டுவான்? ..(மத். 6: 27).

Who of you by worrying can add a single hour to his life?(NIV) (Matthew 6:27)

Which of you by taking thought can add one cubit unto his stature? (KJV)

worry (Dictionary)

1. to torment oneself with or suffer from disturbing thoughts; fret.

2. a worried condition or feeling; uneasiness or anxiety.

Anxious: (Dictionary)

full of mental distress or uneasiness because of fear of danger or misfortune; greatly worried; solicitous: Her parents were anxious about her poor health.

இந்த உலகத்தில் நமக்கு இருக்கும் கவலைகளுக்கு அளவே இல்லை. . .

1. உணவு இல்லையே / உடை இல்லையே / இருப்பிடம் இல்லையே என்பது ஒரு கவலை. . .

2. நமக்கு பிடித்தமான வகையிலே இல்லையே என்பது அடுத்த கவலை. . .

3. இன்னும் சிறப்பாக இல்லையே என்பது மேலும் கவலை. . .

இப்படி நமது வசதிகளின் கவலைகளை சொல்லிக் கொண்டே போகலாம். . எல்லையில்லாத கவலை ..

1. உடல் சுகமில்லையே .. . என்பது கவலை

2. இந்த உடல் பலகீனம் வேறு என்ன தொல்லைகளை/வியாதிகளை உண்டுபண்ணுமோ .. என்பது அடுத்த கவலை.

கிறிஸ்துவுக்குள் நாம் வாழும்போதும். . .

1. நமது நண்பர்கள், உறவினர்கள் இன்னும் இரட்சிக்கப்படவில்லையே என்ற கவலை. . . .

2. இரட்சிப்புக்குள் இருக்கிற நாம் மேலும் மேலும் கிறிஸ்துவுக்குள்ளும் அவரது வார்த்தைக்குள்ளும் வளரமுடியவில்லையே என் கவலை. . .

. . .மேலும் இப்படி எவ்வளவோ சொல்லலாம். . .

இன்றைய நடைமுறை கிறிஸ்தவ உலகத்தை நன்கு சிந்தித்துப் பார்த்தால். . . .

கிறிஸ்துவுக்குள் உள்ளவர்கள், மற்றவர்களை கிறிஸ்துவுக்குள் கொண்டுவருவதை பிரதானமாக சிந்திக்காமல், வேறு தேவையில்லாத காரியங்களுக்கெல்லாம் அனாவசியமாக வாக்குவாதங்களும், பொறாமைகளும், நீதிநியாய தர்க்கங்களும் செய்து, தங்களைத் தாங்களே பெலவீனப்படுத்திக் கொள்ளுகிறார்களே எனக்கூட கவலை வருகிறது. . .

இவை எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்த்தால், தேவையான கவலை, தேவையில்லாத கவலை அல்லது அர்த்தமில்லாத கவலை என 2 பெரிய பிரிவுகளாக பிரிக்கலாம். . .

தேவையில்லாத / அர்த்தமில்லாத கவலை பெரும்பாலும் நமது சிந்தனையினாலேதான் வருகிறது. . .

எனவே நாம் நமது சிந்தனைகளை சரியானமுறையில் கட்டுப்படுத்தினால் பெரும்பாலான கவலைகளிலிருந்து விடுபடலாம். . . ஆனால் கட்டுப்படுத்துவதுதான் கஷ்டம். . .!?!?

கவலைப்படாமல் கம்மா உலகத்திலே வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள். . . .

ஆனால் நாம் எப்படி கவலைப்படாமல் வாழ்வது.

I. பிலிப்பியர்/Philippians 4:6-7

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுகலினாலும் தெரியப்படுத்துங்கள்.

அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

Do not be anxious about anything, but in everything, by prayer and petition, with thanksgiving, present your requests to God. And the peace of God, which transcends all understanding, will guard your hearts and your minds in Christ Jesus. (NIV)

Don't worry about anything. . . thank him for all he has done.(NLT)

Be careful for nothing. . . (KJV)

(விண்ணப்பம், வேண்டுகல், ஜெபம் பற்றி ஒரு தேவசெய்தி வெகு நாட்களுக்கு முன்பு ஊழியக்காரர் கொடுத்தார்.)

இப்படியாக, இந்த 3 காரியங்களினாலும் தெரியப்படுத்தும்பொழுது. . . இந்த உலகத்தின் எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் நமது இருதயத்தையும் சிந்தனைகளையும் கிறிஸ்துவுக்குள்ளாக காத்துக்கொள்ளும். . .

இப்படியான இந்த இருதயத்தையும் சிந்தனைகளையும் தேவசமாதானத்தினாலே காத்துக்கொண்டால், எல்லாக் கவலைகளையும் நாம் மேற்கொள்பவர்களாக இருப்போம். ஆமென்.

இருந்தாலும் எப்படியோ நமது இருதயத்தில் கவலை மேலும் மேலும் வரத்தான் செய்கிறது. . . !??
எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?
The heart is deceitful above all things, and desperately wicked: who can know it? (KJV) (Jer. 17:9)
மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
There is a way that seems right to a man, but in the end it leads to death. (proverb 16:25_)
கவலைப்படாமல், எல்லாக் கவலைகளைப்பற்றியும் கர்த்தரிடத்தில் தெரியப்படுத்துவோம். .
(வசனங்களை முன்னும் பின்னும் படித்து தியானியங்கள் என்று, அடிக்கடி நமது ஊழியக்காரர்கள் சொல்வதுண்டு.)

அருத்ததாக. . . பிலிப்பியர்/Philippians 4:9

நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.
Whatever you have learned or received or heard from me, or seen in me—put it into practice. And the God of peace will be with you. (NIV)

மீண்டுமாக. . . பிலிப்பியர்/Philippians 4: 7

. . . தேவசமாதானம். . .

ஒன்றுக்கும் கவலைப்படாமல், தேவனிடத்தில் நாம் எல்லாவற்றையுங்குறித்து ஜெபித்து. . . .

தேவசமாதானத்தைப் பெற்றுக் கொண்டு, உற்சாகத்தோடு,

_____ அவருடைய கட்டளைகளையும் கற்பனைகளையும் கடைபிடிக்கும்போது. . . .

சமாதானத்தின் தேவனே நம்மோடு இருப்பார். . . .

சமாதானத்தின் தேவனே நம்மோடு இருந்தால். .

சமாதானத்திற்கு குறைவே இல்லை. . . சிந்தியுங்கள். . .

இப்படி நாம் இருந்தால். . .

எந்த நிலையிலும் நான் மனரம்மியமாக இருக்கக் கற்றுக்கொண்டேன் என்ற வசனம் நம்மில் நிலைத்து நிற்கும். ஆமென்.

I have learned to be content whatever the circumstances. (NIV) (Phil. 4:11)

(இந்த வசனமும் அருத்ததாகத்தான் உள்ளது. வாசியுங்கள். . பிலிப்பியர் 4:11.)

இன்று இந்த இரவு ஜெப ஆராதணையிலே நாம் கர்த்தருக்கு நன்றியோடுகூடிய ஜெபத்திலே,

ஒன்றுக்குங் கவலைப்படாமல் கர்த்தரிடத்தில் விண்ணப்பிப்போம். . . .

கவலைப்படாமல் **கம்மா** உலகத்திலே வாழ்கிறவர்களைப் போல நாம் இல்லாமல். . . .

கவலைகளை தேவனிடம் தெரியப்படுத்தி. அவர் சமாதானத்தோடு வாழ்வோம்.

உதாரணத்திற்கு உலகத்தில் வறுமை என்பது ஒரு அத்தியாவசியமாக தீர்க்கவேண்டிய ஒன்று.

நாம், நமது உற்றார் உறவினர்கள், நண்பர்கள், உலகத்து மக்கள். . . நம்மிலும் அதிக வறுமையில் உள்ளவர்கள்

1. வறுமை பற்றி கவலைப்படாமல். . . நமது சௌகரியத்தைமட்டும் பார்த்து வாழ்வது. . . .
2. வறுமை பற்றி கொஞ்சம் ஏதாவது செய்துவிட்டு மற்றபடி கவலைப்படாமல் வாழ்வது. . .
3. வறுமை பற்றி கவலைப்படாமல், தேவனிடத்தில் ஜெபித்து விண்ணப்பித்து விட்டு, வாழ்வது. . .
4. வறுமை பற்றி கவலைப்படாமல், தேவனிடம் ஜெபித்து விண்ணப்பித்து, அவர் கட்டளைப்படி நம்மாலே முடிந்த உதவிகளை செய்து வாழ்வது. . .

இந்த 4வது முறைப்படி வாழ்ந்தால், சமாதானத்தின் தேவன் நம்மோடு இருப்பார். . .

இப்படி வறுமைக்கு மட்டுமல்ல. . . ஒன்றுக்குமே கவலைப்படாமல். . . வாழ முடியுமாம் நம்மாலே. .

அப்படி இருந்தால். . கர்த்தருக்குள் நாம் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க முடியும். . ஆமென்.

இதையும் இந்த வசனம் சொல்கிறது. வாசியுங்கள் 4: 4

மறுபடியும் சொல்கிறேன். . . . ???? (பிலிப்பியர் அதிகாரத்தில் 4 அதிகாரத்திலும். . .)

பிலிப்பியர்/Philippians 1: 4 (சந்தோஷத்தோடே விண்ணப்பம் பண்ணி. . /pray with joy.)

பிலிப்பியர்/Philippians 2: 2 (சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். . /make my joy complete.)

பிலிப்பியர்/Philippians 3: 1 (கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். . /rejoice in the Lord.)

பிலி/Phil 4: 4 (கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். . /rejoice in the Lord always.)

மனுஷன் . . தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான், என்றபடி இந்த வார்த்தைகள் நமக்கு உதவட்டும். .
ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை. . என்ற வசனத்தின்படி நாம் மரணத்தையும் இந்த உலகத்தையும் ஜெயித்தவர்களாக வாழ்வோம். ஆமென்.